



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරධකාරයන් අල්ලාගැනීමට ප්‍රච්චිතවෙන්නාවූ හෝ හොරබවුටුන් සොයාගැනීමට ප්‍රච්චිතවෙන්නාවූ හෝ දූන්වීමක් කරණ අයෙකුට පොලීසියේ ඉන්ස්පෙක්ටර් ජනරාල්තුන කියන කැවීමකට කාර්යදෙවැට්ටු යෙදෙන්නට ඇත. යම් හොරබවුටුන් යමෙක් වෙත තිබී සම්බවුණොත් ඔහුට විරුධව පැමිණීමෙන් යෙදෙන්නට ඇත. සැකවීමක හිරකාරයින් අල්ලීමට හැකි හිරවෙලවල ඉන්ස්පෙක්ටර් ජනරාල්තුනගෙන් ඉල්ලීමයුතුයි.

ශ්‍රේණිවර්ගීයයන් පිටුපසකින් අල්ලාගැනීමට හැකි පිරිසක් සොයාගැනීමට ප්‍රච්චිතවෙන්නාවූ හෝ දූන්වීමක් කරණ අයෙකුට පොලීසියේ ඉන්ස්පෙක්ටර් ජනරාල්තුන කියන කැවීමකට කාර්යදෙවැට්ටු යෙදෙන්නට ඇත. යම් හොරබවුටුන් යමෙක් වෙත තිබී සම්බවුණොත් ඔහුට විරුධව පැමිණීමෙන් යෙදෙන්නට ඇත. සැකවීමක හිරකාරයින් අල්ලීමට හැකි හිරවෙලවල ඉන්ස්පෙක්ටර් ජනරාල්තුනගෙන් ඉල්ලීමයුතුයි.

REWARD.

WHEREAS it has been represented to Government that (1) Weerasekerage *alias* Egodage Lewis Sinho, (2) Jayanhami, (3) Wakkumburegedara Puncha, (4) Arnolis, and (5) Hunapitiyagedara Siripina (descriptions of all of whom are annexed), stand charged with having taken part in committing murder and house-breaking at Hittarawatta; and whereas the said (1) Weerasekerage *alias* Egodage Lewis Sinho, (2) Jayanhami, (3) Wakkumburegedara Puncha, (4) Arnolis, and (5) Hunapitiyagedara Siripina have fled from justice: Rewards, as noted under, are hereby offered to any person or persons who shall, within three months from the date hereof, give such information as shall lead to the apprehension of the said (1) Weerasekerage *alias* Egodage Lewis Sinho, (2) Jayanhami, (3) Wakkumburegedara Puncha, (4) Arnolis, and (5) Hunapitiyagedara Siripina:—

Reward of Rs. 50 for the apprehension of Weerasekerage *alias* Egodage Lewis Sinho; reward of Rs. 20 for the apprehension of Jayanhami; reward of Rs. 20 for the apprehension of Wakkumburegedara Puncha; reward of Rs. 20 for the apprehension of Arnolis; reward of Rs. 20 for the apprehension of Hunapitiyagedara Siripina.

By His Excellency the Lieut.-Governor's command,
W. T. TAYLOR,
Acting Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, November 11, 1895.

Descriptions referred to.

1. Weerasekerage *alias* Egodage Lewis Sinho; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; age, about 30 years; height, about 5 ft. 8 in.; make, thin; complexion, light brown; nose, prominent; mouth, ordinary; teeth, projecting; eyes, hazel; hair, black, tied in a knot; has moustaches, slight beard, and whiskers; birthplace, Beruwala; general residence, Yatalawella in Udapalata; haunts Alutwella, Balagalla, Haputale, Nuwara Eliya, and Dikoya; keeps a mistress named Heraligaswatta Hudi at Yatalawella; is well known to the Headmen of Beruwala, to the Moorish traders of Welimada, to the Town Arachchi of Welimada, and to Siyatu Arachchi of Ambagasduwa; he is a noted gambler.

2. Jayanhami; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cultivator; age, about 27 years; height, 5 ft. 5½ in.; make, thin; complexion, brown; nose and mouth, ordinary; teeth, regular; eyes, hazel; hair, black, cut short; has scanty beard; has a scar on the right arm; birthplace, Hodagoda in Galle;

general residence, Daragala; haunts Welimada, Parana-gama, Haputale, Nuwara Eliya, Dikoya, and Kandy; is unmarried; is well known to the Town Arachchi of Welimada and to Dehipola Arachchi; is a convicted thief.

3. Wakkumburegedara Puncha; is a Sinhalese of the Berawaya caste; religion, Buddhist; occupation cultivator; age, about 35 years; height, about 5 ft. 1 in.; make, well built; complexion, black; nose, flat; mouth, ordinary; teeth, regular; eyes, hazel; hair, black, tied in a knot; has moustaches and scanty beard; has a wart on the elbow of his right or left arm; general residence, Ratambe in Yatipalata; haunts Welimada, Balagala, and Nuwara Eliya; is married; is well known to the Town Arachchi of Welimada and to Siyatu Arachchi of Ambegasduwa; is a convicted thief.

4. Arnolis; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cultivator; age, about 35 years; height, about 5 ft. 5 in.; make, well built; complexion, brown; nose and mouth, ordinary; teeth, regular; eyes, hazel; hair, black and curly, tied in a knot; has beard and moustaches; general residence, Katugalla in Yatipalata; haunts Welimada, Dikapitiya, and Haputale; keeps a mistress at Katugalla; has a brother named Appu at Katugalla; is well known to the Town Arachchi of Welimada and to Siyatu Arachchi of Ambegasduwa; is a convicted thief.

5. Hunapitiyagedara Siripina; is a Sinhalese of the Berawaya caste; religion, Buddhist; occupation, cooly; age, about 26 years; height, 5 ft. 2 in.; make, stout; complexion, black; nose, ordinary; mouth, large; has one tooth of the upper jaw projecting; eyes, dark; hair, black, tied in a knot; has slight moustaches and beard; has a scar on the belly and another on one arm; birthplace and general residence, Kurakandura in Dehiwinna-palata; haunts Daragala, Alutwella, Parnagama, and Welimada; his wife and two children live at Parnagama; is well known to Ganegoda Kiriwante Arachchi of Kotawera and all the Tamils of Kurakandura.

STOLEN.

ON October 27, 1895, from the owner's house at Gardena estate, Deltota: 1 saragu turban, 1 silver ring, 1 silver bangle, 1 cock, 3 pairs gold earrings, 2 crow-bars, 2 white vatie cloths, 2 black coats, 4 mamoties, and 2 knives. Owner, Allagery Kangany.

On October 31, 1895, from the Public Hall, Colombo: a silver open-faced watch No. 176,503, by "Russell & Co.," with "G. D. C. Perera" engraved on the back lid; also a silver chain and pencil, horn pattern. Owner, G. D. James Perera, Darley road, Maradana.

On November 5, 1895, from the fowl-house at Black-water estate bungalow : 1 cock bird and a hen, white and black. Owner, E. P. Willisford.

On November 5, 1895, from the fowl-house at Stockholm bungalow : one black cock, 1 white cock, 5 black hens, 1 gray hen, and 1 white hen. Owner, Robert Cotesworth.

On November 8, 1895, from the bungalow at Abergeldie estate : 1 brass chatty. Owner, F. G. Perera.

STOLEN OR STRAYED.

ON November 5, 1895, from the cattle shed at Udura Baddula : a red bull, about 5 years old, branded W.F. Owners, A. Pate & Co.

MISSING.

SINCE November 8, 1895, from Paranabomalua temple at Pallegama : Seralu, a Sinhalese boy of the Goigama caste ; religion, Buddhist ; age, about 14 years ; height, about 5 ft. ; is well made ; complexion, dark brown ; pug nose ; mouth, ordinary ; teeth, well set ; eyes, black ; hair, black, cropped ; birthplace, Minuungama in Tumpane, Udapalata ; general residence, Tumpane ; haunts Wawwa and Wattedgama ; and is well known to Sumangala, Buddhist priest of Paranabomalua in Pallegama.

රූපිසල් එකසිය හිතක නැගීමක්.

මුටු සාකර හිතක රූපිසල්කරුදා ඇති : (1) මිරිසේකරගේ නොනොගේ එහොවගේ ලුපිස සිංහයා ; (2) ජාන්තාමි ; (3) වන්කුඹුරුගෙදර පුවා ; (4) අරුණාලිය ; (5) හුනපිටියේගෙදර සිරිපිතා ගෙ මේ අතවල් හිතකරවගේදී මිනිවැට්ටවත් ගෙවල් බිඳිවටත් නවු පුවායා කියාදොරොත්තනක් හිතක බව ආණ්ඩුවට දැනුදී හිතක බැවින්ද ; (1) එකී මිරිසේකරගේ නොනොගේ එහොවගේ ලුපිස සිංහයා ; (2) ජාන්තාමි ; (3) වන්කුඹුරුගෙදර පුවා ; (4) අරුණාලිය ; (5) හුනපිටියේගෙදර සිරිපිතා ගෙ මව කාරණ මෙන් මවත් තුන්මාසක් ඇඟලනදී දැනුම්දෙන අවම නො අසලුත්ව මෙහි දෙක සඳහන් වෙන නැති දෙක බව මෙයින් දක්වනු ලැබේ. ඒ ගැනි හම :—

මිරිසේකරගේ නොනොගේ එහොවගේ ලුපිස සිංහයා ඇල්ලීමට රූපිසල් 50යි. ජාන්තාමි ඇල්ලීමට රූපිසල් 20යි. වන්කුඹුරුගෙදර පුවා ඇල්ලීමට රූපිසල් 20යි. අරුණාලිය ඇල්ලීමට රූපිසල් 20යි. හුනපිටියේගෙදර සිරිපිතා ඇල්ලීමට රූපිසල් 20යි.

වැඩබලන ආණ්ඩුකාර උතුමානන්වනන්ගේගේ පණිවුඩ පණිකලය උලුරුවකලවට,

(අත්පත්කළේ) බිබිල්ලු. පී. මේලර්, වැඩබලන මහලේකුකාරිස් උන්සාගේගේ.

මහ 1895 නව ෧ වන වැනිවර මස 11 වෙනි දින කොළඹ වරපනනුකාරිස් උන්සාගේ ගේගේ කන්කොරුගේදීය.

රූපිසල්කරුදා.

1. මිරිසේකරගේ නොනොගේ එහොවගේ ලුපිස සිංහයා ; ගොයිවංසගේ සිංහල මිනිගෙක් ; බුඩා ගමකාරයා ; අවුරුදු 30ක් පමණ වයස ඇති ; අඩි 5කින් අහල් 8ක් පමණ උසයි ; ඇඟ, කෘශයි, මඳක් තලුරුලු සාවයි ; ආභේ, කෙහලා ඇති ; කට, සාමාන්‍ය ආකාරයි ; දත්, ඉස්සරවට කෙරු ඇති ; ඇස්, පණිවත් පටයි ; ඉසකෙස්, කර්පටයි ; කොණ්ඩේ, බාදලා ; උඩුරැවුල, පිකක් ඇති, කාලුල් ඇති ; උපත් ගව, මේරු මිරු ; වැඩිකොට් පදිංචි, උඩාලාගේ පවලාමල්ල ; මිනු අඳුන්වෙල්ල, බලනල්ල, ගසුකල්ලේ, කුමරපලිය, දික්

මස ගත සානවල ගැවසෙනවා ; කෙරලියන්වත්ගේ හුදි කියන ගැනිසක් පවලවල්ලේ හිසගන ඉත් නවා ; මේරු මලාදුනි, වැලිමද මරක්කල වෙලෙක් දො, වැලිමද කුපර ආ වඩි, අඹගස්දුණේ සිංහු ආරච්චි ගත මේ අසවල් මනු ගොදව අදුනකවා ; ප්‍රසිඬ සුදුකාර දෙකේ.

2. ජාන්තාමි ; ගොයිවංසගේ සිංහල මිනිගෙක් ; බුඩා ගමකාරයා ; උසාව, ගොයිනැග් කිරිම ; වයස, අවුරුදු 27ක් පමණ ඇති ; උස, අඩි 5කින් අහල් 8යි ; ඇඟ, කෘශයි ; පාව, තලුරුලුයි ; කෘශේන් කටත් වෙන අසගේ වාශයයි ; දත්, නිසි ක්‍රමව ඇති ; ඇස්, තඹටාටයි ; සෙංකස්, කර්පටයි ; පික පික රැවුල ඇති ; දකුණේන්, කාලුල් ඇති ; උපත් ගව, ගාල්ලේ නොදගොය ; කොණ්ඩේ පදිංචිව සිටින්නේ, දරකල ; මනු වැලිමද, පරණගම, ගසුකල්ලේ, කුමරපලිය, දක්ෂණ, ගෙසුපර ගත මේ සානවල ගැවසෙනවා ; කසාදොරලා නැ ; වැලිමද කුමර ආරච්චිද දෙහි පල ආරච්චිද අදුනකවා ; ගොරකමක් වරදකාරයා වුන කෙනෙක්.

3. වන්කුඹුරුගෙදර පුවා ; මේරවා පංගුමේ සිංහල මිනිගෙක් ; බුඩා ගමකාරයා ; උසාව, ගොයිනැග් කිරිම ; වයස, අවුරුදු 35ක් පමණ ඇති ; උස, අඩි 5කින් අහල් 1ක් පමණ ඇති ; ඇඟ, ගොදුනද වසවට ඇති ; කර්පටයි ; පාංග, පැහැලයි ; කට, සාමාන්‍ය ආකාරයි ; දත්, නිසිවිටයි ඇති ; ඇස්, පණිවත් ; ඉසකෙස්, කර්පටයි ; කොණ්ඩේ බාදලා ; උඩුරැවුල හිංසාවා ; මුගේ රැවුල ගතකැරේට නැ ; දකුණු පැත්තේ වලුමේ නොගොත් වම්පැත්තේ වැලුම්මේ ඉත්තෙක් ඇති ; වැඩිකොට් පදිංචි පරලාගේ රකුමේ ; මනු වැලිමද, බලනල, කුමරපලිය ගත සානවල ගැවසෙනවා ; කසාදොරලා ; වලිමද කුමර ආරච්චි සහ අඹ ගස්දුණේ සිංහු ආරච්චි මනු අදුනකවා ; ගොරකමක් ගැනුන් පරදකාරයෙක් වුන කෙනෙක්.

4. අරුණාලිය, ගොයිවංසගේ සිංහල මිනිගෙක් ; බුඩා ගමකාරයා ; උසාව, ගොයිනැග් කෙරිම ; වයස, අවුරුදු 35ක් පමණ ඇති ; උස, අඩි 5කින් අහල් 5ක් පමණ ඇති ; ඇඟ ගොදු කඩාසමට ඇති ; පාව, තලුරුලුයි ; පාංගත් කටත් වෙන අසගේ පාංග ; දත්, නිසාවිටයි ඇති ; ඇස්, පණිවත් ; ඉසකෙස්, කර්පටයි ; කොණ්ඩේ බාදලා ; රැවුල ඇති ; උඩුරැවුල ඇති ; වැඩිකොට් පදිංචි, පරලාගේ පවුනල ; මනු වැලිමද, දික්සපිරිස, ගසුකල්ලේ, ගත සානවල ගැවසෙනවා ; කවුනල මනුගේ සංගාදරයෙක් ඉන්නවා, මනුගේ හම අස්ස ; වැලිමද කුමර ආරච්චි සහ අඹ ගස්දුණේ සිංහු ආරච්චි මනු අදුනකවා ; ගොරකමක් ගැනුන් වරදකාරයා වුන කෙනෙක්.

5. හුනපිටියේගෙදර සිරිපිතා ; මේරවා පංගුමේ සිංහල මිනිගෙක් ; බුඩා ගමකාරයා ; උසාව, කුලී වැඩ කිරිම ; වයස, අවුරුදු 26ක් පමණ ඇති ; උස, අඩි 5කින් අහල් 2යි ; ඇඟ, හරහාරුයි ; පාව, කර්පි ; හඟේ, සාමාන්‍ය ආකාරයි ; කට, ලොකුයි ; උඩුගත්තේ දකුන් කෙහලා ඇති ; ඇස්, කර්පටයි ; ඉසකෙස්, කර්පටයි ; කොණ්ඩේ බාදලා ; පිකපික උඩුරැවුල හිංසාවා ; මුගේ රැවුල හිංසාවා ; බංඩි, කාලුල් ඇති ; අගනක් කාලුල් ඇති ; උපත් ගව සහ පොංගාමට් පදිංචි, දෙහිහි පලාගේ කුරුකුරු ; මනු දරහල, ඉසවෙල, පරණගම, වැලිමද ගත සානවල ගැවසෙනවා ; මනුගේ අඹදරුවෝ, පරණගම පදිංචි ඉන්නවා ; කොණ්ඩේ ගගන්ගොඩ කිරිවගේන් ආරච්චි ; කුරුකුරු සම දෙවල මිනිස්සු මනු ගොදව අදුනකවා.

ගොරකමකරුන්ට සෙදුණා.

මහ 1895 නව මස කොරවර මස 27 වෙනි දින දෙප් පොට් ගැවසෙන වගේ අසිරිකාරයාගේ ගෙදර හිමි : පරහු සලස්සා 1ද, පිදි දිද 1ද, පිදි වලව 1ද, කුකුලේ 1ද, රත්තන් ඇඟුණක් රොඩු 3යි, සකඩ අලබාගේකු 2යි, සුදු පිටිමි පෙදි 2ද, කර්පෝච්චි 2ද, උදර 4ද සහ පිහිසා 2ද. අයිතිකාරයා, අලුතිර් කන් ගායි.

தம், தாடியும் மேல்நீகசய முண்டி, பெரும்பாணமை பாய் வசிக்ருமிடம்-பந்திரிப்பலாதையைச் சேர்ந்த கட்டுகல்கை, உறைவிடங்கள்-வெலிமட, திக்கப்பிட்டி, றைப்புத்தலை, கட்டுக்கையில் ஒரு வைப்பாட்டியுண்டு, கட்டுக்கையில் அப்பு என்னும் பெயரையுடைய ஒரு சகோதரனுமுண்டு, வெலிமடப் பட்டணத்தின் ஆராய்ச்சிக்கும் அம்பேகனாதிகலை கியாத்த ஆராய்ச்சிக்கும் அவனை நன்றாய்த் தெரியும், அவன் குற்றவாளியாய்க் காணப்பட்ட ஒரு கள்ளன்.

(5) உண்ப்பிட்டியா செதறை சிரிப்பினு என்பவன், வெறவாயாச் சாஜியானூதிய சிங்களவன், புத்த சமயி, தொழில்-கூலியேலை, வயசு-உசு வகையினுண்டு, உயரமடு அடி உ இஞ்சு, தேசம்-உரக்கத்த, நிறம்-கறுவல், மூக்கு-சாதாரணமானது, வாய்-பெரிது, மேல்வாயில் ஒரு பல்லு மி-ந்தது, கண்கள்-சருமையானது, மயிர்-உறுப்பானதும் கொண்டையாக முடியப்பட்டதும், அற்பமேல்நீகசயும் தாடியுமுண்டு, வயிற்றில்-ஒரு தழும்பும், ஒரு கரத்தில் ஒரு தழும்பும் உண்டு, பிரக்க இடமும் பெரும்பாணமைபாய் வசிக்ரு மி-முட-பெ-கி-கின்னப் பலாதையைச் சேர்ந்த கூறுக்கந்தறை, உறைவிடங்கள்-தாராகலை, அளுத்தவெலை, பறணசாமர், வெலிமட, அவனுடைய பெண்சாதியும் இரண்டு பிள்ளைகளும் பறணகாமத்தி லிருக்கிறார்கள், பொற்றவகையில் கனேகொடை கிரிவந்தி ஆராய்ச்சிக்கும் கூறுக்கந்தறையினுள்ள தமிழர் யாவருக்கும் அவனைத் தெரியும்.

திருடப்பட்டது.

கடிகரு ம் ஆண்டு ஐப்பசிமாதம் உளர் தேதி, தென் தொட்டை "கார்டினு" தோட்டத்தில் உரியவன் வீட்டிலிருந்து: சருகைத் தலைப்பாக்கை க, வெள்ளி மோதிரம் க, வெள்ளிச் சாப்பு ச, சேவல் க, தங்கக் கவிக்கன் கூட்டம் க, அலவாங்கு உ, வெள்ளை வேட்டிச் சீலை உ, கறுப்புக் கோட் உ, மண்வெட்டிகள் ச, கத்திகள் உ. உரியவர், அஸ்கிரிக் கங்கானி.

கடிகரு ம் ஆண்டு ஐப்பசிமாதம் கூகர் தேதி, கொழும்பு "பப்லிக் ஆள்" என்னு மிடத்தி லிருந்து: கள்கருடு இலக்கம் முடியில்லாத வெள்ளிச் சட்டிகாரம் க, செய்தவர்கள் " ரசசல் என் கோ," பின் முடியில்

"G. D. C. Perera" குறிகள் வெட்டப்பட்டிருக்கிறது, அதன் வெள்ளிச் சங்கிலி க ளும், கொம்புச் சாயல் பென்சில் க, சொந்தக்காரன், மறநாளை வெள்ளை மணல் ரோட்டில் வசிக்ரும் ஜி. உ. ஜேயினை பெறேறு.

கடிகரு ம் ஆண்டு கார்த்திகைமாதம் நூர் தேதி, "பிலெக் வாடர் தோட்டத்து பங்கலாவின்" கோழிக்கூட்டிலிருந்து: வெள்ளையும் கறுப்புச் சேவல் க, கோழிக் உரியவர், ஈ. பி. வில்லிஸ் போற்.

கடிகரு ம் ஆண்டு கார்த்திகைமாதம் நூர் தேதி, "இஸ்டொக் ஓலம் பங்களாவின் கோழிக் கூட்டிலிருந்து: கறுப்புச் சேவல் க, வெள்ளைச் சேவல் க, கறுப்புக் கோழிகள் நூ, சாம்பல் நிறக் கோழி க, வெள்ளைக் கோழி க. உரியவர், ருயற் கோட்ஸ்வர்த

கடிகரு ம் ஆண்டு கார்த்திகைமாதம் அந் தேதி, "அபர்கல்ம" தோட்டத்து பங்களாவி லிருந்து: பித்தளைச் சட்டிக. * உரியவர், எப். ஜி. பெறேறு.

திருடப்பட்டது அல்லது அலைந்துபோனது.

கடிகரு ம் ஆண்டு கார்த்திகைமாதம் நூர் தேதி, வறளை உடுவறை மாட்டுப் பட்டியிலிருந்து: ப. பி. குட்டிச் குறிகளுள்ள நூ வயசுக் காளை க. உரியவர்கள், ஏ. பெற் என் கோ.

காணாமற்போனவன்.

பெயர்-சிறுலை, கடிகரு ம் ஆண்டு கார்த்திகைமாதம் அந் தேதித் தொடங்கு "பலகைமலில்" பரணபொமலுவ" என்றுங் கோவிலி லிருந்துக் காணாமற்போனவன், சிங்களவன், வேளாளன், பௌத்த சமயி, வயசு-ஏறக்குறைய யச, உயரம்-ஏறக்குறைய நூ அடி, நல்லத் தேகம், கபில நிறம், சப்பக்கட மூக்கு, சாதாரணமான வாய், நல்ல பற்கள், கறுத்தக் கண்கள், மயிர்-கட்டையாய் வெட்டப்பட்டிருக்கிறது, பிரத்த விடம்-உட்பணாதையைச் சேர்ந்த தம்பனையில் மிறுவங்கம், பொதவாய் வசிக்ருமிடம்-தாம்பளை, ஊசாமிடங்கள்-வாவுமாவும் வத்தைகாம, பலகைமலில் பரணபொமலுவ என்னுமிடத்தில் வசிக்ரும் பெளத்தக் குரு சுமங்கலவருக்கு அவனை நன்றாய் தெரியும்.

L. HOLLAND,

for E. GREASY,
Acting Inspector-General of Police.

Police Office,
Colombo, November 14, 1895.